



இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்  
மட்டம் I பரிசை - 2025 யூலை

(104) வணிகச் சூழல்

(Business Environment)

2024-08-03

பிற்பகல்

[02.00 - 5.00]

- பரிசார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

- (1) காலம் : 03 மணித்தியாலங்கள் பக்கங்கள் : 07  
(2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும். வினாக்கள் : 06  
(3) வழங்கப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி முலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.  
(4) ஏதாவது எடுகோள்களை நீங்கள் மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.  
(5) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. நோக்கச் சோதனை வினாக்கள் தலைந்த ஏணைய ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரிசார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.  
(6) 100 புள்ளிகள்

பகுதி A

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

(மொத்தம் 40 புள்ளிகள்)

வினா 01

இல. 1.1 தொடக்கம் 1.10 வரையான வினாக்களுக்கு மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. தெரிவு செய்யப்பட்ட விடையின் இலக்கத்தை அதற்குரிய வினா இலக்கத்துடன் உமது விடைப் புத்தகத்தில் எழுதுக

1.1 கம்பனியின் பங்குகள் அல்லது தனிச்சங்களை வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்ற ஓர் ஆவணம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

- (1) பங்கு ஆணைச்சீடு (Share Warrant) (2) அமைப்பக விதிகள் (Article of Association)  
(3) தகவலறிக்கை (Prospectus) (4) பங்குச் சான்றிதழ் (Share Certificate)

1.2 ஒரு பொது நிறுவனத்தைப் பொறுத்தவரை பின்வருவனவற்றில் எது சரியானது?

- (1) ஒரு சட்ட ஆளுமை உள்ளது.  
(2) இது அமைச்சரால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையால் முகாமை செய்யப்படுகிறது.  
(3) கணக்கீடும் கணக்காய்வும் கட்டாயத் தேவைகளாகும்.  
(4) மேற்கூறிய யாவும்.

**1.3** ஒரு தொழில்முனைவோரைப் பொறுத்தவரை கீழ்வருவனவற்றில் எது சரியானதல்ல?

- (1) அவர் இடர்களை எதிர்கொள்ள விரும்புவதில்லை.
- (2) அவர் புதிய வணிக வாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறார்.
- (3) அவர் புத்தாக்கமான யோசனைகளைக் கொண்டுள்ளார்.
- (4) அவர் தன்னம்பிக்கை உடையவர்.

**1.4** இலங்கையின் மூலதனச் சந்தையில் உள்ள ஒரு கருவிக்கான உதாரணம் கீழ்வருவனவற்றில் எது?

- (1) வர்த்தகத் தாள்கள்
- (2) தனிச்சங்கள்
- (3) திறைசேரி உண்டியல்கள்
- (4) மாற்றுண்டியல்

**1.5** கீழ்வருவனவற்றில், நீதிமன்றக் கட்டளைக்கு அமைய, பங்குதமை கலைக்கப்படும் ஒரு சந்தர்ப்பமாக அமைவது எது?

- (1) பங்காளர் ஒருவரின் இறப்பு காரணமாக.
- (2) பங்குதமையின் முடிவுறுத்தல் காரணமாக.
- (3) பங்காளர் ஒருவர் வேண்டுமென்றே பங்குதமை உடன்படிக்கையை மீறும்போது.
- (4) மேற்கூறிய யாவும்.

**1.6** கீழ்வருவனவற்றில் வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியின் பிரதிகூலமாக அமைவது எது?

- (1) திரவத்தன்மையின் (liquidity) அதிகரிப்பு.
- (2) இழப்புகள் வணிகத்தினுள் தக்கவைக்கப்படுதல்.
- (3) பெரியளவு மூலதனத்தை உருவாக்க முடிதல்.
- (4) சட்ட ஆளுமை காணப்படுதல்.

**1.7** கீழ்வருவனவற்றில் எது காப்புறுதியை ஓர் இடராக ஏற்றுக் கொள்வதற்கான தேர்வு நிபந்தனை (criteria) அல்ல?

- (1) எதிர்வகூறக்கூடியதன்மை
- (2) சரிபார்க்கும்தன்மை
- (3) விபத்து ஏற்படக்கூடியதன்மை
- (4) இரகசியத்தன்மை

**1.8** கீழ்வரும் கூற்றுக்களைக் கவனத்திற் கொள்க :

- (a) காப்புறுதியின் இழப்பீட்டுத் (indemnity) தத்துவத்தின் கீழ் இலாபம் உழைக்கப்படலாம்.
- (b) பற்றுறிமை மாற்றீட்டுக் (subrogation) கோட்பாடானது ஆயுள் காப்புறுதியைப் பாதிக்காது.
- (c) நெருங்கிய காரணக் (proximate cause) கோட்பாட்டின் கீழ், சேதத்தின் பிரதான காரணம் ஈடுசெய்யப்பட வேண்டும்.

மேலுள்ளவற்றில், காப்புறுதிக் கோட்பாடு தொடர்பில் சரியான கூற்றுக்களாவன:

- (1) (a) யும் (b) யும் மாத்திரம்.
- (2) (a) யும் (c) யும் மாத்திரம்.
- (3) (b) யும் (c) யும் மாத்திரம்.
- (4) மேற்கூறிய யாவும்.

**1.9** கீழ்வருவனவற்றில் எது சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் (SMEs) செயலாற்றுக்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்?

- (1) நிதியை அணுக முடியாமை.
- (2) அரசாங்கம் ஒரு சாதகமான சூழலை உருவாக்குதல்.
- (3) உற்பத்திப் பொருள்களின் தரத்தைக் குறைத்தல்.
- (4) SME-களின் மீதான வருமான வரியை அதிகரித்தல்.

**1.10** கீழ்வருவனவற்றில் இலத்திரனியல் பணத்திற்கான ஒர் உதாரணமாக அமைவது எது?

- |                   |                            |
|-------------------|----------------------------|
| (1) காசோலைகள்     | (2) வாக்குறுதிச் சீட்டுகள் |
| (3) கடன் அட்டைகள் | (4) வர்த்தகத் தாள்கள்      |

கீழே இல 1.11 தொடக்கம் 1.15 வரையில் தரப்பட்டுள்ள கூற்றுக்கள் ஒவ்வொன்றும் சரியானதா அல்லது தவறானதா எனக் குறிப்பிடுக. உங்களது விடைகளை (சரியானது / தவறானது) தரப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் எழுதவும்.

**1.11** முகாமைத்துவத் திறன்களின் குறைபாடே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் (SMEs) தோல்விக்கான ஒரு காரணமாகும்.

**1.12** கூட்டு முயற்சியைப் பதிவு செய்வது அவசியமாகும்.

**1.13** ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) என்பது இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒரு நிறுவனமாகும்.

**1.14** பெண்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்துவது இலங்கையில் பெண்கள் தொழில்முனைவோர் அதிகரிப்பதற்கான ஒரு காரணியாகும்.

**1.15** ஒரு காசோலையில் புறக்குறிப்பிடுவது, காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிடுவதன் மூலம் அதன் உரிமையை மாற்ற அனுமதிக்கிறது.

இல. **1.16** தொடக்கம் 1.20 வரையான விளாக்கஞ்சகான விடைகளை, உமது விடைப் புத்தகத்தில் விளாக்கக்கூட்டத் தகுதிப்பிட்டு அதற்கு எதிரே எழுதவும்.

**1.16** “பொருள்கள்” மற்றும் “சேவைகள்” இடையேயான இரண்டு (02) வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

**1.17** தொடர்பாடவின் நான்கு (04) உறுப்புகளைக் (elements) குறிப்பிடுக.

**1.18** “மீன்காப்பீடு” என்பதனால் கருதப்படுவது யாதெனச் சுருக்கமாக விபரிக்குக.

**1.19** இலங்கையின் பணச் சந்தையில் இரண்டு (02) பங்கேற்பாளர்களைக் குறிப்பிடுக.

**1.20** இரண்டு (02) தொழில்முனைவுத் திறன்களைக் (entrepreneurship skills) குறிப்பிடுக.

(02 புள்ளிகள் வீதம், மொத்தம் 40 புள்ளிகள்)

## பகுதி B

(மொத்தம் 40 புள்ளிகள்)

### வினா 02

**ABC (Pvt) Ltd.** என்பது கொழும்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு சிறிய அளவிலான வெதுப்பக வணிகமாகும். ஆரம்பத்தில், அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்ரிகள் மற்றும் இன்னும் சில வெதுப்பகப் பொருள்களை விற்பனை செய்து, ஒரு தனியுடமை வியாபாரமாக இதனை நடத்தினார். கேள்வி அதிகரித்ததால், அவர் தனது சகோதரருடன் சேர்ந்து ஒரு பங்குடமையை உருவாக்கி தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். பின்னர், கூடுதல் நிதியைப் பெறவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் வணிகமானது வரையறுக்கப்பட்ட ஒரு தனியார் கம்பனியாகப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, **ABC (Pvt) Ltd.** பல்பொருள் அங்காடிகளுக்கும் உற்பத்திப் பொருள்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனமொன்றாக (SMEs) கம்பனி பல சவால்களை எதிர்கொள்கின்றது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) ஒரு முறைசார் வணிகத்தின் முன்று (03) பண்புகளைக் (characteristics) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) பின்வரும் பண்புகளின் அடிப்படையில் ஒரு பங்குடமைக்கும் ஒரு பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிடுக :
  - (i) சட்ட ஆளுமை
  - (ii) கட்டுப்பாடு
  - (iii) கணக்கீடும் கணக்காய்வும்
  - (iv) பொறுப்பு(04 புள்ளிகள்)
- (c) ஒரு SME ஆக **ABC (Pvt) Ltd.** எதிர்கொள்ளக்கூடிய இரண்டு (02) சவால்களை விபரிக்குக.
 (03 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

### வினா 03

ரொற்றான் என்பவர் கண்ணியில் ஒரு சிறிய ஆடை விற்பனை வணிகத்தை நடத்திச் செல்கிறார். ஆரம்பத்தில், அவர் காசைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களைச் செய்து வந்தார். ஆனால், அதிக பெறுமதியான கொடுப்பனவுகளைக் கையாள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். வணிகச் செயற்பாடுகளை நெறிப்படுத்த, அவர் வர்த்தக வங்கி ஒன்றில் நடைமுறைக் கணக்கொண்றை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் வழங்குநர்களுக்குக் கொடுப்பனவு செய்ய காசோலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததுடன் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்கு அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்காக ஒரு நிகழ்நிலைத் தளத்தினை (online platform) திறந்துள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) வணிகமொன்றிற்கு ஒரு வர்த்தக வங்கியால் வழங்கப்படும் முன்று (03) சேவைகளைக் குறிப்பிடுக.
 (03 புள்ளிகள்)
- (b) ஒரு காசோலையை குறுக்குக் கோடிடுவதன் இரண்டு (02) முக்கியத்துவமங்களைக் குறிப்பிடுக.
 (02 புள்ளிகள்)
- (c) பணத்தின் முன்று (03) தொழிற்பாடுகளை (functions) விபரிக்குக.
 (05 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

## வினா 04

நிமல் என்பவர் காலியில் நிமல் கைவினைப்பொருள் என்ற பெயரில் கைவினைப் பொருள்கள் வியாபாரத்தை ஆரம்பித்தார். இந்த வணிகம் பாரம்பரிய இலங்கை மர வேலைப்பாடுகள் கொண்ட பொருள்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில், நிமல் உள்ளாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பியிருந்தார் ஆயினும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் இலத்திரனியல் வர்த்தகம் ஆகியவற்றின் எழுச்சியுடன், நிமல் நிகழ்நிலைத் தளங்கள் ஊடாக சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு கைவினைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அவரது சந்தையை விரிவுபடுத்தினார். தனது பொருள்களை விணைத்திறனான முறையில் விநியோகிக்கும் பொருட்டு, அவர் உலகளாவிய கப்பற் போக்குவரத்தில் ஈடுபடும் ஏற்பாட்டியல் (logistics) கம்பனிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதுடன் உள்ளாட்டு விற்பனைகளுக்காக சில்லறை விற்பனைக் கடைகளைப் பயன்படுத்துகிறார்.

**நீங்கள் செய்ய வேண்டியவை :**

- (a) ஒரு விநியோக வழிமுறையைச் சரியான முறையில் முகாமை செய்வதன் இரண்டு (02) முக்கியத்துவங்களை விபரிக்குக.  
(04 புள்ளிகள்)
- (b) நிமல் கைவினைப்பொருள் நிறுவனத்தின் விநியோக வழிமுறையுடன் தொடர்புடைக்கூடிய மூன்று (03) தரப்பினர்களை அடையாளம் காண்க.  
(03 புள்ளிகள்)
- (c) நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக தொழில்முனைவோர் மூலம் அளிக்கப்பட்ட மூன்று (03) பங்களிப்புகளைக் குறிப்பிடுக.  
(03 புள்ளிகள்)  
(மொத்தம் 10 புள்ளிகள்)

## வினா 05

தீப்தி என்பவர் கொழும்பில் ஒரு தனியுடமை வியாபாரமாக, மக்கும் பொருள்களைப் பயன்படுத்தி நிலைபேற்றுத் தன்மையை ஊக்குவிக்கின்ற, சுற்றுச்சுழலுக்கு உகந்த பொதியிடல் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, அவர் தனியுரிமையாளர்கள், பங்குதமைகள், மற்றும் வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். தற்போதைய சூழலில் நிலைபேறான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது தீப்தியின் வணிகத்திற்கு அனுசூலத்தைப் பெற்றுக் கொடுக்கிறது.

**நீங்கள் செய்ய வேண்டியவை :**

- (a) தனியுரிமை வியாபாரத்தின் மூன்று (03) பண்புகளைக் குறிப்பிடுக.  
(03 புள்ளிகள்)
- (b) தீப்தி அவருடைய வணிகத்தில் எதிர்கொள்ளக்கூடிய பயனுறுதியிக்க தொடர்பாடலுக்கான இரண்டு (02) தடைகளை விபரிக்குக.  
(04 புள்ளிகள்)
- (c) வணிக நிறுவனமொன்றிற்கு சுற்றுச்சுழல் நிலைபேற்றுத்தன்மைக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவது ஏன் முக்கியமானது என்பதற்கான இரண்டு (02) காரணங்களை விபரிக்குக.  
(03 புள்ளிகள்)  
(மொத்தம் 10 புள்ளிகள்)

## பகுதி C

(மொத்தம் 20 புள்ளிகள்)

### வினா 06

**Quality Tea (Pvt) Ltd.** நுவரெலியாவில் உள்ள ஒரு தேயிலை ஏற்றுமதிக் கம்பனி ஆகும். ரவி என்பவர் இக்கம்பனியின் முகாமைப் பணிப்பாளராக உள்ளார். ஆரம்பத்தில், இக்கம்பனி உள்ளாட்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் கொண்ட தேயிலைப் பொதிகளை வழங்கியது. ஆயினும், கேள்வி அதிகரித்ததால், வணிகம் சர்வதேச சந்தைகளுக்கு விரிவாக்கப்பட்டது. வளர்ந்துவரும் செயல்பாடுகளை முகாமை செய்வதற்கு, கம்பனியானது வழங்குநர்கள், வாங்குபவர்கள் மற்றும் ஏற்பாட்டியல் சேவைகளை வழங்குபவர்களுடன் பயனுறுதியிக்க தொடர்பாடலை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. மேலும், சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச கூலி வீதத் தேவைக்கு ஏற்ப கூலிகளைத் திருத்துவது குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் கம்பனியின் முகாமை கலந்துரையாட வருகிறது. மொழித் தடைகள், நேர வலய வேறுபாடுகள், வாடிக்கையாளர்களுக்கு மறுமொழி வழங்குவதில் காணப்படும் தாமதங்கள் போன்ற சவால்களை கம்பனி எதிர்கொள்கிறது. இந்தச் சவால்களைச் சமாளிக்க மின்னஞ்சல்கள், காணொளி அழைப்புகள், சமூக ஊடகங்கள் போன்ற பலதரப்பட்ட தொடர்பாடல் முறைகளை ஏற்றுக்கொள்ள கம்பனி தீர்மானித்தது.

அது மட்டுமன்றி, 2019 ஆம் ஆண்டில் இரசாயன உரங்களைத் தடை செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையானது நாளாந்த அறுவடையை மோசமாகப் பாதித்தது. மேலும் சில ஆபிரிக்க நாடுகள் தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன. எவ்வாறாயினும், சேதன முறையில் விளைவிக்கப்படும் தேயிலைக்கான கேள்வி அதிகரித்து வருகிறது. இது சர்வதேச சந்தையில் வாய்ப்புகளை உருவாக்கிறது. வணிகமானது உலகளாவிய போட்டி மற்றும் மாற்றுவீத ஏற்ற இறக்கங்களின் இடர் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

வணிகத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையே ஒர் உறவைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் ரவி நன்கு உணர்ந்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் அவரது செயற்பாடுகளுக்கு நன்மையளிக்கின்ற அதே வேளை, அதிகாரத்துவத் தாமதங்கள் மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகள் போன்ற சவால்கள் வணிகத்தின் இலாபத்தன்மையைப் பாதிக்கின்றன. இந்தக் காரணிகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து சரியான வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், கம்பனி தனது தேயிலை ஏற்றுமதி வணிகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியது.

**நீங்கள் செய்ய வேண்டியவை :**

- (a) PESTEL பகுப்பாய்வைப் பயன்படுத்தி **Quality Tea (Pvt) Ltd.** இன் வணிகச் சூழலை மதிப்பிடுக. (06 புள்ளிகள்)
- (b) **Quality Tea (Pvt) Ltd.** பயனுறுதியிக்க வகையில் செயல்பட உதவும் இரண்டு (02) வணிக ஆதரவுச் சேவைகளை இனங்காண்க. (02 புள்ளிகள்)
- (c) அரசாங்கத்திற்கும் வணிகத்திற்குமிடையே உறவு காணப்படுவது முக்கியமானது என்பதற்கான இரண்டு (02) காரணங்களை விபரிக்குக. (04 புள்ளிகள்)
- (d) **Quality Tea (Pvt) Ltd.** வெளிநாட்டு வர்த்தகத்தில் (சர்வதேச வர்த்தகம்) ஏன் பங்கேற்க வேண்டும் என்பதற்கான நான்கு (04) காரணங்களைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (e) **Quality Tea (Pvt) Ltd.** இனது இலத்திரனியல் வர்த்தகத்தின் வெற்றிக்கான நான்கு (04) காரணிகளைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

## செயல் வினாக்சோல் செவ்வை நிரல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினாக்சோல்	வினாக்சோல் வரைவிலக்கணம்
அறிவு (1)	விடயங்களையும் அடிப்படை எண்ணக் கருக்களையும் ஞாபகப்படுத்தல்	வரைக (Draw)	வரைபடம் அல்லது வரிப்படமொன்றைச் சமர்ப்பித்தல்
		தொடர்புபடுத்துக (Relate)	தர்க்கரீதியாக அல்லது காரணரீதியாக தொடர்புகளைத் தாபித்தல்
		கூறுக / குறிப்பிடுக (State)	திட்டவட்டமாக அல்லது தெளிவாக விபரங்களை வெளிப்படுத்தல்
		அடையாளங்காண்க / இனங்காண்க (Identify)	கருத்திற்கொண்ட பின்னர் ஏற்பிசைவு செய்தல், தாபித்தல் அல்லது தெரிவிசெய்தல்
		நிரற்படுத்துக / பட்டியலிடுக (List)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதுதல்
ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினாக்சோல்	வினாக்சோல் வரைவிலக்கணம்
முற்றக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தலும் தெளிவுபடுத்தலும்	ஏற்பிசைவு செய்க (Recognize)	அறிவு அல்லது குழ்நிலை அனுபவத்தைப் பயன்படுத்தி செல்லுபடித்தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
		பொருள் விளக்குக / கருத்துக்கூறுக (Interpret)	விளங்கக்கூடிய அல்லது பரிச்சயமான பதங்களில் தெளிவுபடுத்தல்
		விளக்குக (Describe)	பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடுதலும்
		விபரிக்குக (Explain)	உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரங்களை விபரமாகத் தெரிவித்தல்
		பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக (Define)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல்
ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினாக்சோல்	வினாக்சோல் வரைவிலக்கணம்
பிரயோகம் (3)	புதிய குழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றலும்	கணக்கினக்கம் செய்க / இணக்கம் செய்க (Reconcile)	வேறொன்றுடன் ஒத்திருப்பதை / பொருந்தியிருப்பதை ஒப்புவித்தல்
		வரைக (Graph)	வரைபுகள் மூலம் குறித்துக்காட்டுதல்
		மதிப்பிடுக (Assess)	பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல்
		தீர்க்குக (Solve)	கணிப்பீடுகள் அல்லது விளக்கங்கள் ஊடாக தீர்வைக் கண்டிடுதல்
		தயாரிக்குக (Prepare)	குறித்த நோக்கத்திற்காக உரிய முறையில் தயார்படுத்தல்
		எடுத்துக்காட்டுன் விவரிக்குக (Demonstrate)	உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல்
		கணிக்குக / கணிப்பிடுக (Calculate)	கணிதீரீதியான கணிப்பீட்டுடன் கண்டறிதல் அல்லது கணித்தல்
		பிரயோகிக்குக (Apply)	நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்
ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினாக்சோல்	வினாக்சோல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக்கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	தொடர்பாடுக (Communicate)	தகவல்களைப் பகிர்தல் அல்லது பரிமாறுதல்
		கருக்கமாகக குறிப்பிடுக (Outline)	முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல்
		வேறுபடுத்துக (Contrast)	வேறுபாடுகளைக் காட்டுவதற்காக ஆய்வுசெய்தல்
		ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகளை அறிவதற்காக ஆய்வுசெய்தல்
		கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss)	விவாதிப்புகள் மூலம் விபரமாக ஆய்வுசெய்தல்
		வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate)	சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங்களைக் காட்டுதல்
		பகுப்பாய்வு செய்க (Analyze)	தீர்வினை அல்லது பேறினை கண்டுபிடிப்பதற்காக விபரமாக ஆய்வுசெய்தல்